

SiōngChú ê Bēnglēng

(Tabit ê si.)

- 1 SiōngChú ah, siáⁿlâng ē tàng kiàkha tī Lí ê pòpêⁿ?
Siáⁿlâng ē tàng tōa tī Lí ê sèng soaⁿ?
- 2 Tòh sī só kiâⁿ chêngtit, só chò konggī,
j̄ichhiáⁿ sim lâi kóng sēngsít ōe ê lâng.
- 3 I bô ēng chhùichih tiòngsiong lâng,
bô pháíⁿ khoánthāi pēngiú,
mā bô sikhè chō iāugiân lâi húipòng chhùpiⁿ.
- 4 I biáusī húilūi, chuntiōng kèngùi SiōngChú ê lâng.
I kiansiú só līp ê sègiân, suiijiân kakī khekkhui mā bô beh káipiàn.
- 5 I chioh lâng chíⁿgîn m̄ sī ūi tiòh līsek,
mā bē chiapsiū ōse lâi hāmhāi búkóⁿ ê lâng.
Ánne chò ê lâng éngoán bē iôtāng.

上主 ê 命令

(大衛 ê 詩。)

- 1 上主 ah, 啥人 ē tàng 寄腳 tī 祢 ê 布棚?
啥人 ē tàng tōa tī 祢 ê 聖山?
- 2 Tòh 是所行正直, 所做公義,
而且心內講誠實話 ê 人。
- 3 伊無用嘴舌中傷人,
無 pháíⁿ 款待朋友,
mā 無四界造謠言來誹謗厝邊。
- 4 伊藐視匪類, 尊重敬畏上主 ê 人。
伊堅守所立 ê 誓言, 雖然 kakī khek 虧 mā 無 beh 改變。
- 5 伊借人錢銀 m̄ 是為 tiòh 利息,
mā bē 接受烏紗來陷害無辜 ê 人。
Ánne 做 ê 人永遠 bē 搖動。

